

# சிசல்

✓ 21.10.22. நெடுத கிருஷ்ணன்.

சிசல் - 1 நகல் - 1

"கந்தன் கழலே கதி" உ: மாறட்டபுரம். 21.10.22.

செந்தமிழ் வளர்ந்தி செய்யும் சிந்தாமணியே!  
 அந்நிதிகோடி நமஸ் காளம். தமழ் நட்டிற் சிதிர்தி  
 யாழையாந் நவம் பலபுரியும் தவன் தவயுடம்பு நீடு  
 வளர்ந்திடுக.

உன்மை யுணடுந் தோழம் இறைவன்மேல் எவ்  
 நாளம் பற்றி செறிந்து வடுகென்றோ அல்லலகலே ன்  
 டெய். பெருதூர்ல்களே ஆவய்ந்தவடுந் தோழம் தவன்  
 மேல் அன்பு பெருநிக் கொண்டு வடுகென்றது. அந்  
 யாழையாந் சென்றவற்றை அறிஞர் பொறுப்பர் என்  
 னும் ஆய்வு காக்கியல் துதுபோதும் என்னிதயாந்  
 வடுகென்றது. நகர்ந்திண் ஏற்றிந் திளகுந்தும் இறை  
 வன் அடுந் தவந்து வடுகெய்யும் தவன் னுந்தவடு  
 தில் கூடாது. எந்தையான் பெருமை நடுகெய்தும்  
 எனியேனையும் வொடுந் செய்து ஆற்றிந்தவடுகெ  
 யுமை பாராட்டல் எனப்படுக.

தமிழ் மொழியையும்த் தடுப்த் திதியும் பன்னைய  
 நிலைமைக்குக் கொண்டு வடுகெய்து வொடுகே 70 அடிய  
 பாக்கி துயர்ந்தினை. ஏனடி நமன் சடுவன் அயர்  
 துயர் திவயற்றைத் சென்றவழி வனிப்படுக்தினை.  
 டெட்டிநமய் வர்த்துவான், அவர்துடுகெய்து  
 டெட்டிநமய் வர்த்துவான், அவர்துடுகெய்து



சிசல்

✓ 21.10.22. நவநீத கிருஷ்ணன்.

சிசல்-1 நகல்-1

எனது விவரம்  
நவநீத கிருஷ்ணன்,  
தெல்லப்பை போஸ்ட்  
பாழ்ப்பாணம்.

N. K. Bharnati  
Telliappalai,  
Jaffna

# சிசல்

✓ 21.10.22 நவீன கிராமியர்

சிசல் - 1 நகல் - 1

II B. B. VOL 'A'

எழுத்தினர். பண்புறமயம் வரகதகர் B.Sc (Lond)  
என்பார் யதிப்படுத்துவதென்றார். இவற்றிட்டு  
'உலகியன் வாக்' என்ற பெயரிட்டார். இது  
"அருநெடியம்", "பொருளெளியம்", "இன்பநெடி  
யம்" என்றும் அழைக்கப்பட்டது. இந்நூல்  
10 1/2 அங்குல நீளத்தையும் 8 அங்குல அகலத்தையும்  
உடையது. 400 பக்கங்களில் நிறைவேற்றம். இதற்கு  
220 பக்கங்கள் நிறைவேற்றியும் அடிப்படியாகிய "அரு  
நெடியம்" 144 பக்கங்களில் நிறைவேற்றியது. அரு  
நெடியம் 30 பக்கங்களும், பொருளெளியம் 32 பக்  
களும் இன்பநெடியம் 38 பக்கங்களும் உள்ளன  
என.

இந்நூலுக்குத் தலகம் அடியும் வரும் நல்ல  
புறமயத்தும் பெரிதும் பெரிதும் வந்திருக்கின்றன.  
முதலியும் உடைய என்னியும் அடிப்படி விசயமாக  
அர் கல்-எல்லான்றும் யாவும் அடியும்  
ஆவார்.

அவர்கள் என்னியும், இடையேயும் பாடி  
என்று இவ்வெழுத்துகளைக் கெள்வாயுந்தேன். அருநெடி  
யம் அடிப்படி பார்த்துக்கொண்டு உடையே

# நகல்

"சந்தன் கழகத்தி"  
சந்தன் கழகத்தி

மாஸிட்ட 4ரம்,

21-10-22.

செந்தமிழ் வளர்ச்சி செய்யும் சிந்தாமணியே!  
அந்த கோடி நமஸ் காரம். தமிழ் நாட்டிற்கு  
இன்றியமையாத நமம் புரியும் தங்கள் தவவுடம்பு  
நீடு வளர்ந்திடுக.

உண்மை யுண்டு நீ தோறும் திறைவன்  
மேல் எவ்வளம் பகீதி செறிந்து வருகின்ற  
தோ அங்ஙனமே பண்டைப் பெருநாள்  
களை ஆராய்ந்து வருந்தோறும் தங்கள்மேல்  
அன்பு பெருகிக் கொண்டே வருகின்றது. அநியா  
மையாற் செய்தவற்றை அறிஞர் பொறுப்பர்  
என்னும் ஆப்த வாக்கியம் இதுபோதும் எண்ணி  
னைவிட்டு வருகின்றது. நாத்திகள் எத்தற் கிசைந்  
ததும் திறைவன் அடுள் சரந்து வருவேயும்  
தாங்கள் மறந்து விடுதல் கூடாது. எந்தையன்  
பெருமை கருதியேனும் எனியேனையும் பொருள்  
செய்து ஆதரித்து வருதலே பழமை பாராட்  
டல் எனப்படும்.

# நகல்

Page 2  
மாண்புமிகு

தமிழிழி மொழியையும் தமிழ் மக்களையும்  
 பண்டைய நிலைமைக்குக் கொண்டுவருதற் பொ  
 டுட 70 அகலற் பாக்களை இயற்றினோன்.  
 எனது நண்பர் ஒருவர் அவற்றுட் சிலவற்றைச்  
 செந்தமிழில் வெளிப்படுத்தினார். மட்டக் குளப்  
 பு வத்தூவான் ஸ்ரீமத். ச. பூபால பிள்ளையார்  
 பார் அவற்றுக்கு ஒருரை எழுதினார். பண்டித  
 மயில் வாகனஞர் B. ஐ (Lond) என்கார் பதிப்  
 பித்து வருகின்றனர். இவற்றிற்கு "உலகியல்  
 விளக்கம்" எனது பெயரிட்டார். இது "அறநெறியியல்"  
 யியல்", "பொருணெறியியல்", "தீன்ப நெறியியல்"  
 எனும் மூப் பிரிவுகளையுடையது. இந்நூல் 10½  
 அங்குல நீளத்தையும் 8 அங்குல அகலத்தையும்  
 உடையது. 400 பக்கங்களில் நிறைவே  
 ளும். இதுபோது 220 பக்கங்கள் நிறைவேறி  
 ய. முதற் பகுதியாகிய "அறநெறியியல்" 144 பக்  
 கங்களில் நிறைவேறியது. அறநெறியியல் 30  
 பாக்களையும், பொருணெறியியல் 32 பாக்க

# நகல்

Page 3

னையும் தீண்டாமை யென்றும் ஓபாக்களையும் கொண்டு  
கொண்டா.

இந்நூலுக்குத் தங்கள் பெரியார்வற்ற நன்  
வழிப்பிராயத்தைப் பெறுதற்குப் பெரிதும் விருப்ப  
கின்றேன். தமிழை நம்பிய எளியேனை சூத  
ரிப்பது ஸ்ரீ சாமிநாதனார் கடமை யன்றென்று  
யாவார் தாம் கூறவல்லாரர் ஆவார்?

தாங்கள் எண்ணையையும், இடை மருதா  
ரியும் மாறி மாறி இருந்து வருவதாகக் கேள்வி  
வியற்றேன். அறநெறியியனைத் தாங்கள் பார்  
வை யிருந் பொருட்டு எங்கே அனுப்பலாகும்  
என்றும் ஆயத்தைத் தீர்த்து தருள்வீர் கனாக.

அபிப்பிராயம் கொடுத்தற்கு மறுப்பது  
தங்கள் சார்பிற் கேற்ற தொன்றன்று. தங்  
கள் சார்பில் வாதார் தமிழ் மொழிச் சார்பு  
மில்லாதவர் ஆவர் என்பதை நன்கு உணர்ந்  
து கொண்டேன். இனித் திருவருள் பாலிக் கா

# நகல்

Page 4. மாவட்ட  
Lyr -

திருப்பின் அச்செய்கை எளியேனே ஆர் துயர்க்  
கடலுள் அமில்த்தி வரும். திருவருள் புரிவீர்களாக.

உலகியல் வளக் கத்தைத் தங்கள் திருவடித்  
தாமரைக்கு உரிமையாக்கும் கொக்கும் நினை  
யாக வுள்ளது. தங்கள் அபிப்பிராயம் பெற்ற  
ஆம் பெரு விழியும் தங்கள் திருவடிக்கு உரி  
மையாகக் குவதிந் பின்வாங்கேன். ருதுண்  
மை. தங்களைவடத் தங்கள் திருவடியைத் தீ  
சிறந்தனவாக நம்பிப் போற்றி வருகின்  
றேன்.

இங்ஙனம்,

அடிமை, நவநீத கிருஷ்ணன்.

எனது விவரம்:—

நவநீத கிருஷ்ண பாரதி,

தெல்லிப்பழை போஸ்டு,

யாழ்ப்பாணம்.

N. K. Bharati

Tellippalai,  
Jaffna.

# நகல்

33

Copied

கீழ்க்கண்ட விவரம் கண்டிப்பாக நம்பிக்கை  
 தரக்கூடிய செய்தி உடனடியாக உடனடியாக உடனடியாக  
 உடனடியாக உடனடியாக உடனடியாக உடனடியாக

1

21

எதென்பு பண்ட,

நவநீத கிருஷ்ண பாரதி.

21-10-22.

4. பக்.

சு.க. Vol A'

296-300.

N. K. R...

...

...